



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 10.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். CP 154/B/2018

திரு.பா.கணபதி

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ),
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,
திருத்துறைப்பூண்டி தாலுக்கா,
திருவாரூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCKDOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில் மனுதாரர் திரு.பா.கணபதி, அவர்களும் பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு.சுரேஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊ), முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம் அவர்களும் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 02.05.2018 தேதியிடப்பட்ட மனுவில், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 2017-2018 மற்றும் 2018-2019ம் ஆண்டில் பெறப்பட்ட/வாங்கப்பட்ட (தெரு விளக்கு)ன் மொத்த எண்ணிக்கை விவரம் உள்பட 5 இனங்களில் தகவல்களை கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. உரிய தகவல்கள் வழங்கப்படாததால் மனுதாரர் 21.05.2018 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 19.06.2018 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில், இவ்வழக்கின் மீது தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. தொலைபேசியின் வாயிலாக மேற்கொண்ட விசாரணையில், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் மனுதாரர் கோரிய 5 இனங்களுக்கான தகவல்களை 07.11.2020ம் தேதியிடப்பட்ட கடிதம் வாயிலாக வழங்கியுள்ளதாகவும், மனுதாரரும் 07.11.2020ம் தேதியிடப்பட்ட கடிதம் வாயிலாக

இவ்வழக்கு தொடர்புடைய தகவல்களை பொதுத் தகவல் அலுவலர்/துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊ) அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டதாக கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், மேற்படி மனுதாரருக்கு வழங்கிய தகவல்கள் மற்றும் மனுதாரரிடமிருந்து வரப்பெற்ற கடிதம் ஆகியவைகளை இவ்வாணையத்தின் மின்அஞ்சல் வாயிலாக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மேற்படி பொதுத் தகவல் அலுவலரின் கூற்றினை உறுதி செய்யும் வகையில் மனுதாரர் அவர்கள் தான் கோரிய தகவல்கள் 07.11.2020 அன்று கிடைக்கப்பெற்றதாகவும், எனவே இவ்வழக்கின் மீது எவ்வித விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

5. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில், பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதையும், மனுதாரர் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக 07.11.2020ம் தேதியிடப்பட்ட கடிதம் வாயிலாக விசாரணையை முற்றாக்கும்படி தெரிவித்ததன் அடிப்படையிலும், இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்யப்படுகின்றது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். CP 154/B/2018

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊ),
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,
திருத்துறைப்பூண்டி தாலுக்கா,
திருவாரூர் மாவட்டம்.

திரு.பா.கணபதி,
4/33, வடக்கு தெரு, செறுபனையூர்,
பின்னத்தூர், உதயமார்தாண்டபுரம் அஞ்சல்,
முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்,
திருத்துறைப்பூண்டி தாலுக்கா,
திருவாரூர் மாவட்டம் - 614 706.

Copy to: File
SJPS-12/11/2020